

பிரதான தரவு ஆவணம்

சிரேஷ்ட பிரஜைகள் சேமிப்புக் கணக்கு



தகைமை	<ul style="list-style-type: none">55 வருடங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய இலங்கை பிரஜைகள்
உள்ளம்சங்கள்	<ul style="list-style-type: none">இலவச ATM/VISA டெபிட் அட்டைஉயர்ந்த இலாப-பகிர்வு விகிதம்இலாப பகிர்வு விகிதம் மற்றும் பிந்திய இலாப வீதங்கள்: https://www.amanabank.lk/profit-sharing-ratios/local-currency-accounts.htmlகிளைகளில் முன்னுரிமை சேவைகள்12 மாத தவணை முதலீடுகளில் உயர்ந்த இலாப பகிர்வு விகிதம் (மாதாந்த இலாபங்கள்)அமானா வங்கி மொபைல் வங்கிச் சேவை மற்றும் இணைய வங்கிச் சேவை வசதி
தேவையான ஆவணங்கள்	<ul style="list-style-type: none">கணக்கு ஆரம்பிப்பு படிவம்உங்கள் வாடிக்கையாளரை அறிந்திருக்கும் (KYC) படிவம்தனிநபர்கள்: தேசிய அடையாள அட்டை / கடவுச்சீட்டு / சாரதி அனுமதிப் பத்திரம் அருகிலுள்ள கிளைக்கு விஜயம் செய்யவும் அல்லது இணையத்தளத்திலிருந்து டவுன்லோட் செய்வதற்கு: https://www.amanabank.lk/application-downloads.htmlமுகவரி உறுதிப்படுத்தல் ஆவணங்கள் (வங்கிக்கு வழங்கப்பட்டுள்ள முகவரி தேசிய அடையாள அட்டையிலுள்ள முகவரியிலிருந்து வேறுபட்டால்)
கட்டணங்கள் மற்றும் கூலி	தற்போதைய கட்டணங்கள் மற்றும் கூலிகள் எமது நிறுவன இணையத்தளத்தில் காணப்படும்: https://www.amanabank.lk/tariff-services.html
நியதிகள் மற்றும் நிபந்தனைகள்	தயாரிப்பின் தகவல்கள் மற்றும் நியதிகள் மற்றும் நிபந்தனைகள் போன்றன காலா காலத்தில் மாறுபடும். எனவே, பிந்திய தகவல்கள் மற்றும் தற்போது அமலிலுள்ள நியதிகள் மற்றும் நிபந்தனைகள் பற்றி அறிந்து கொள்வதற்கு அருகிலுள்ள கிளையுடன் தொடர்பு கொள்ளவும் அல்லது எமது நிறுவன இணையத்தளத்தை பார்க்கவும்: https://www.amanabank.lk/pdf/application-downloads/general-business-conditions.pdf

பிரதான தரவு ஆவணம்

சிரேஷ்ட பிரஜைகள் சேமிப்புக்



காப்புறுதி வலையமைப்பு	இலங்கை மத்திய வங்கியினால் செயற்படுத்தப்படும் இலங்கை வைப்பு காப்புறுதித் திட்டத்தின் அங்கத்தவராக அமானா வங்கி திகழ்கின்றமையினால், ஒரு வைப்பாளருக்கு ரூ. 1.1 மில்லியன் வரையான தகைமை வாய்ந்த வைப்புகளுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
கருத்தளிப்புகள் மற்றும் முறைப்பாடுகள்	<p>எமது வாடிக்கையாளர் தீர்வுகள் நிலையத்துடன் 24X7 நேரமும் நீங்கள் தொடர்பு கொண்டு, உங்கள் கருத்துகளையும், முறைப்பாடுகளையும் மேற்கொள்ளலாம். உங்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக எமது அணியினர் தயாராக இருப்பார்கள்.</p> <p>வாடிக்கையாளர் தீர்வு நிலைய இலக்கம்: +94 11 7 756 756 மின்னஞ்சல் : info@amana.lk feedback@amana.lk எமது இணையத்தளத்தில் உங்களின் விசாரணைகளை சமர்ப்பிப்பதற்கு www.amanabank.lk</p> <p>எவ்வாறாயினும், உங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படாவிடின், பின்வரும் முகவரிக்கு தபால் மூலமாக அல்லது மின்னஞ்சல் ஊடாக தொடர்பு கொள்ளலாம்: The Manager - Service Quality Assurance Amana Bank, No. 486, Galle Road, Colombo 03 அல்லது e-mail servicequality@amana.lk</p>
	<p>அதன் பின்னரும் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படாவிடின், சுயாதீன நிதி குறைகேள் அதிகாரியின் சேவைகளை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். நிதிசார் குறைகேள் அதிகாரியின் பின்வரும் அலுவலகத்துடன் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.</p> <p>Financial Ombudsman, No.1, Bethesda Place, Milagiriya, Colombo 04. Telephone: + 94 11 2595624 Fax: +94 11 2595625</p>